

### முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

சுங்க உத்தியோகத்தர்களது வெகுமதி நிதியத்தின் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள், முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கத் தகவல்களின் பொழிப்பினை உள்ளடக்கிய 2018 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தினை தவிர்த்து நிதியத்தின் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக் கருதுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.2 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் ஆளுகைக்குட்பட்ட தரப்பினரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, பல்கலைக்கழகம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

### 1.3 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஓட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிரயாத் திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு நிறுவனத்தின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவகத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது

நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான அற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் நிதியத்தின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இயலக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா;
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது நிதியத்தின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க நிதியம் செயற்பட்டுள்ளதாக,
- தமது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக.
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

#### 1.4 நிதிக்கூற்றுக்கள்

##### 1.4.1 நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பிலான உள்ளக கட்டுப்பாடு

கொடுக்கல் வாங்கல்களின் முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் திட்டவட்டமான அதிகாரத்துடன் நடைமுறைப்படுத்தல், உரிய நிதியிடல் நியமங்களுக்கிணங்க நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல் மற்றும் சொத்துக்களுக்கான கணக்கறிக்கையை பேணுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் குறிப்பான அதிகாரத்துடன் மாத்திரம் சொத்துக்களுக்கு பிரவேசித்தல், பதிவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான கணகளித்தகைமை பேணப்பட்டு சொத்துக்களுடன் நியாயமான காலப்பகுதியினுள் ஒப்பிடல் மற்றும் வேறுபாடுகள் காணப்படுமாயின் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்காக நியாயமான உறுதிப்பாடொன்றை பெற்றுக்கொள்ள போதியளவான “சிறப்பான முறையில் திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு கட்டமைப்பொன்றினை நிறுவனத்தினால்

நடாத்திச் செல்லப்படல் அவசியமானதாகும். பொதுப் பேரேடு, குறிப்பேடு, குறிப்பேட்டு உறுதிச்சீட்டுக்கள், கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்கள் போன்ற பிரதான கணக்கீட்டு அறிக்கைகளை பேணிச் செல்லல் தொடர்பிலான கணக்காய்வு அவதானிப்புக்கள் பின்வரும் தலைப்புக்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.

#### 1.4.2 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமத்திற்கான தொடர்புடனான இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
<p>இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியம இலக்கம் - 01</p> <p>(அ) நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்த போதிலும், நியமத்திற்கு முரணாக திணைக்களத்தினால் விதிக்கப்படும் தண்டப்பணங்கள் மற்றும் அரசுடமையாக்கல் வருமானம் என்பவற்றை காசு அடிப்படையில் கணக்கு வைக்கும் கொள்கையொன்று பின்பற்றப்பட்டிருந்தது.</p>	<p>சங்கத் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளில் இடம்பெறும் மிகவும் சிக்கலான பணிகளினால் வெகுமதி நிதியத்திற்குரிய கணக்குகளை தயாரிக்கும் போது அந்த பணிகள் ஆரம்பிக்கப்படுவது நிதிப் பிரிவிற்கு சங்க விசாரணைகள் நிறைவடைந்ததும் குறித்த வெகுமதிக் கோவைகள் கிடைத்த பின்னர் ஆகும். அதன் போது ஒவ்வொரு வெகுமதிக்கும் உரிய பணம் செலுத்த வேண்டிய அளவு செலுத்தப்பட்ட அளவினை அடிப்படையாக கொண்டு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுகின்றது. வெகுமதி கோவையொன்றினை தயாரித்து அதற்குரிய கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் பெருமளவில் அந்த கோவை தயாரிக்கப்பட்ட நிதியாண்டினுள்ளேயே இடம்பெறாமையால், ஏதாவது</p>	<p>இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கமைய கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளமையால் அட்டுறு அடிப்படையில் கணக்குகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பது.</p>

ஆண்டொன்றில்  
வருமானமாக  
கணக்கு வைக்கப்பட  
வேண்டிய  
பெறுமதியை மிகவும்  
சரியாக காட்டுவதற்கு  
இந்த  
நடைமுறையினுள்  
இயலும்.

(ஆ) நியமத்தின் 21(இ) பிரிவின் பிரகாரம்  
நிதிக்கூற்றுக்களின் தொகுதியுடன்  
சமர்ப்பிக்கப்பட வேண்டிய  
கூறுகளிடையே காசுப்பாய்ச்சல் கூற்று  
ஒரு கூறான போதிலும், நிதியத்தின்  
நிதிக்கூற்றுக்களின் தொகுதியினுள்  
காசுப்பாய்ச்சல் கூற்றிற்கு பதிலாக  
பெறுவனவு மற்றும் கொடுப்பனவு  
தொடர்பான கூற்றொன்று  
முன்வைக்கப்பட்டிருந்தது.

கணக்காய்வு  
அவதானிப்பு  
சரியானதாகும், இந்த  
நிதியத்திற்காக  
தனியானதொரு  
காசுப்புத்தகம் மற்றும்  
பேரேட்டுக்  
கணக்கொன்று  
பேணப்படாமையால்  
காசுப்பாய்ச்சல்  
கூற்றினை  
தயாரித்தல்  
சிரமமானதாகும்.

இலங்கை பொதுத்துறை  
கணக்கீட்டு  
நியமங்களுக்கமைய  
நிதிக்கூற்றுக்களுடன்  
காசுப்பாய்ச்சல் கூற்றொன்று  
முன்வைக்கப்பட வேண்டும்  
என்பது.

#### 1.4.3 கணக்கீட்டு குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

#### கணக்கீட்டு அவதானிப்புகள்

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

#### பரிந்துரை

(அ) மீளாய்வாண்டின் இறுதியளவில்  
விசாரணை நடவடிக்கைகள்  
நிறைவு செய்யப்பட்டிருந்த சம்பவக்  
கோவைகள் 91 இற்குரிய  
பகுதியளவான அறவிடப்பட்டிருந்த  
ரூபா 671,975,900 தொகையான  
பணத்தில் சுங்க வெகுமதி  
நிதியத்திற்கான 50 சதவீதமான  
பங்களிப்பான ரூபா 335,987,950  
ஆன தொகை கணக்குகளிலிருந்து  
கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிதியத்திற்குரிய  
நிதிக்கூற்றுக்களை  
தயாரித்தல் இடம்பெறுவது  
நிதிப் பிரிவில் காணப்படும்  
வெகுமதி பதிவேடுகள்  
மற்றும் தகவல்களின்  
அடிப்படையில் ஆகும்.  
கணக்காய்வினால்  
குறிப்பிடப்பட்டுள்ள  
தகவல்கள் நிதிப் பிரிவின்  
பதிவேடுகளில் தேடிக்  
கண்டுபிடிக்க  
முடியாதிருந்ததுடன்,  
அந்த தகவல்களை  
பெற்றக்கொள்ளப்பட்ட  
மூலங்கள் கண்டறியப்பட்டு  
அவற்றின் சரியான  
தன்மை தொடர்பான  
முழுமையான  
உறுதிப்படுத்தலொன்றினை  
பெற முடியுமாயின் அந்த

இலங்கை பொதுத்துறைக்  
கணக்கீட்டு நியமத்தின்  
பிரகாரம் நிதிக்கூற்றுக்கள்  
தயாரிக்கப்பட்டுள்ளதாக  
அறிக்கையிடப்பட்டுள்ளமையால்  
அட்டுறு அடிப்படையில்  
கணக்குகள் தயாரிக்கப்பட  
வேண்டும் என்பது.

பெறுமதியையும்  
 நிதிக்கூற்றுக்களில்  
 உள்ளடக்குவதற்கு  
 உள்ள இயலுமை  
 தொடர்பில் தேடிப்  
 பார்க்கின்றேன்.

(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம்  
 தண்டப்பணங்கள் மற்றும்  
 விற்பனை வருமானத்தில் சுங்க  
 வெகுமதி நிதியத்திற்காக 50  
 சதவீதமும், முகாமைத்துவ மற்றும்  
 நட்பு நிதியத்திற்காக 20  
 சதவீதமும் பங்களிப்பு செய்யப்பட  
 வேண்டும். எனினும் முகாமைத்துவ  
 மற்றும் நட்பு நிதியத்திற்காக  
 வருமானமாக  
 இனங்காணப்பட்டிருந்த ரூபா  
 884,904,677 தொகைக்கு  
 சமவிகிதமான வெகுமதி  
 நிதியத்தின் வருமானம் ரூபா  
 2,212,261,692 தொகையாக இருக்க  
 வேண்டியதுடன், இறுதிக்  
 கணக்கின் வருமானமாக ரூபா  
 2,462,038,890 தொகை  
 இனங்காணப்பட்டிருந்தது. அந்த  
 வேறுபாட்டிற்கான காரணங்கள்  
 தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

சுங்க தண்டப்பணங்கள்  
 மற்றும்  
 அரசுடமையாக்கப்பட்ட  
 பொருட்களின் விற்பனை  
 வருமானம்  
 இனங்காணப்பட வேண்டிய  
 முறைமை  
 நிதிக்கூற்றுக்களில்  
 குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே வருமான மூலத்தின்  
 அடிப்படையில் தயாரிக்கப்படும்  
 நிதிக்கூற்றுக்களிடையே  
 வருமானத்தின் சமவிகிதமான  
 தன்மையொன்று காணப்பட  
 வேண்டும்.

(இ) விரிவான வருமானக்கூற்றின்  
 செலவினங்களை விஞ்சிய  
 வருமானமான ரூபா 122,898,009  
 ஆக குறிப்பிடப்பட்டிருந்த  
 போதிலும், இது செலவினத்தை  
 விஞ்சிய வருமானம் அல்ல  
 என்பதும், தொடர்ந்தும் வெகுமதி  
 நிதியத்தின் உப நிதியங்களுக்கு  
 பணம் செலுத்தப்படாமையால்  
 ஏற்பட்ட மீதியொன்றாக  
 அவதானிக்கப்பட்டது.

வெகுமதி நிதியத்திற்குரிய  
 நிதிக்கூற்றுக்களை  
 தயாரிக்கும் போது அந்த  
 நிறுவனத்தின்  
 நிதிக்கூற்றுக்களுக்கு  
 இணங்க ரூபா 122,898,009  
 தொகையான மூலதன  
 செலவினத்தை விஞ்சிய  
 வருமானமாகும்.  
 செலவினத்தை விஞ்சிய  
 வருமானத்தை பின்னர்  
 ஒதுக்கீடுகளின் கீழ்  
 ஏனைய நிதியங்களுக்கு  
 நிதி ஒதுக்குதல்  
 இடம்பெறுவதால்,  
 வெகுமதி நிதியத்தின் கீழ்  
 ரூபா 122,898,009  
 தொகையானது  
 செலவினத்தை விஞ்சிய  
 வருமானம் என்பது எமது  
 கருத்தாகும்.

ஆண்டினுள் கிடைக்கும்  
 அனைத்து பணமும் உரிய  
 முறையில் வெகுமதி பணம்  
 கிடைப்பதற்கு உரித்துடைய  
 தரப்பினருக்கு செலுத்துவதன்  
 மூலம் மற்றும் உரிய  
 சீராக்கங்கள்  
 மேற்கொள்ளப்பட்டதன் பின்னர்  
 மிகையொன்று ஏற்படுமாயின்  
 அதனை ஒதுக்கீடு செய்த  
 முறை நிதிக்கூற்றுக்களுடன்  
 வெளிப்படுத்தப்பட வேண்டும்.

1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
1968 இன் 17 ஆம் இலக்க சுங்க கட்டளை அதிகாரச்சட்டத்தின் 153(2)(ஆ) பிரிவு	வெகுமதி நிதியத்தின் வெகுமதி பணங்களை பகிர்ந்தளிப்பதற்காக நிதி அமைச்சரின் இணக்கப்பாடு பெற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு பொருத்தமான நடைமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டிய போதிலும், திணைக்களத்தினால் சுங்க வெகுமதி பணங்களை பகிர்ந்தளிப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த 1988 சனவரி 28 ஆந் திகதிய பீஏஎல் 118 ஆம் இலக்க திணைக்களத்தின் கட்டளைக்காக நிதி அமைச்சரின் இணக்கப்பாடு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கான சான்றுகள் கணக்காய்விற்கு முன்வைக்கப்படவில்லை. எவ்வாறெனினும், 1999 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலுமான 20 வருடங்களினுள் வெகுமதி பணமாக ரூபா 16,007.5 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.	கணக்காய்வு அவதானிப்புகளுடன் இணங்குகின்றேன். வெகுமதி பணங்களை செலுத்துதல் தொடர்பில் 1968 இன் 17 ஆம் இலக்க சுங்க கட்டளை சட்டத்தின் 153(2)(ஆ) பிரிவு உரித்துடையதாகும் . 1988 ஆம் ஆண்டின் 118 ஆம் இலக்க திணைக்கள கட்டளையினை வெளியிடும் போது உரிய அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டு அது வெளியிடப்பட்டுள்ள து என எடுகோளாக கொள்ள முடியும் என்பதுடன், மேலும் இது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும்.	1968 இன் 17 ஆம் இலக்க சுங்க கட்டளை சட்டத்தின் 153(2)(ஆ) பிரிவின் பிரகாரம் வெகுமதி நிதியத்தினை பகிர்ந்தளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட நடைமுறைக்காக நிதி அமைச்சரின் இணக்கப்பாடு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தி கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 122,898,009 ஆன மிகையொன்றாக இருந்ததுடன், அதனோடு ஒத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 25,457,489 ஆகும். அதற்கமைய நிதி விளைவுகளில் ரூபா 97,440,520 ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு தண்டப்பண வருமானம் ரூபா 142,882,565 இனால் அதிகரித்தமையும் சுங்க உத்தியோகத்தர்களுக்காக தண்டப்பண செலுத்தல்கள் ரூபா 23,009,730 இனால் குறைவடைந்தமையும், ஓற்றர்களுக்கான கொடுப்பனவுகள் ரூபா 127,874,978 இனால் அதிகரித்தமையும், உப நிதியங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் செலுத்தப்படாமையும் பிரதான காரணங்களாக அமைந்திருந்தது.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
<p>(அ) சுங்க தண்டனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் சுங்க விசாரணைகளின் போது பொதுவான முறைக்கு இறக்குமதிகளின் அடிப்படையில் அரசிற்கு கிடைக்க வேண்டிய ஆகக்குறைந்த வரி வருமானத்தின் அளவினை அறவிடல் தொடர்பில் கருத்திற்கொள்ளாது அந்த இழக்கப்பட்ட வருமானமும் உள்ளடங்கும் வகையில் சுங்க தவறுகள் தொடர்பில் தண்டப்பணம் விதித்தலும், அவ்வாறு விதிக்கப்படும் தண்டப்பணத்தில் 50 சதவீதம் உத்தியோகத்தர்களுக்கு வெகுமதி செலுத்த முன்மொழியப்பட்டமையினாலும், அரசிற்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைவடைந்தமையும், உத்தியோகத்தர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும் பணத்தின் அளவானது அதிகரித்தமையும் அவதானிக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக அவதானிப்புகள் பின்வருமாறு.</p>	<p>சுங்க குற்றமொன்றினூடாக தண்டப்பணமொன்றை விதிப்பதற்கு இயலுமை கிட்டுவது அந்த தவறினை வெளிப்படுத்துவதற்கு உத்தியோகத்தர்கள் சூட்சுமமாக செயற்படுதல் ஆகும். அவ்வாறு சூட்சுமமாக ஏதேனுமொரு குற்றத்தினை வெளிப்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மொத்த வருமானம் அரசிற்கு இழப்பாகும். எனினும், ஊழியர்களின் திறமையின் அடிப்படையில் அந்த சுங்க குற்றங்களை பிடிப்பதற்கு இயலுகின்றமை மூலம் சேகரிக்கப்படும் தொகையில் 30 சதவீதம் அரசாங்கத்திற்கு கிடைப்பதனால் அரசின் வருமானத்திற்கு ஒரு பொருண்மையான பங்களிப்பொன்று கிடைப்பதுடன், உத்தியோகத்தர்கள் சுங்க குற்றங்களை பிடிப்பதற்குள்ள முனைப்பினை உயர்வான மட்டத்தில் பேணுவதற்கும் முடியும்.</p>	<p>சுங்க கட்டளைகள் சட்டமானது இன்றளவில் சுமார் 51 வருடம் பழமையானதுடன், அந்த காலத்திலிருந்த ஏற்றுமதி இறக்குமதி நிலமைகளின் அடிப்படையில் இந்த அதிகாரச்சட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், இதனை தற்போதைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலமைகளை கருத்திற்கொண்டு சட்டம் தற்போதைய நிலமைகளுக்கு இணங்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.</p>
<p>(இ) தற்போது நிலவும் திறந்த பொருளாதார கொள்கைகளின் காரணமாக ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளில் ஏற்பட்டுள்ள சிக்கலான தன்மைக்கு பொருந்தும் வகையில் சுங்க கட்டளைகள் சட்டத்தினை போன்றே இந்த நிதியங்களிக் சட்டரீதியான ஏற்பாடுகளும் முறையாகவும் நாளதுவரையாகவும்</p>		



திருத்தியமைப்பதற்கான  
தேவைப்பாடு  
கணக்காய்வின் போது  
அவதானிக்கப்பட்டது.

- (ii) இந்த நிதியத்தின் கீழ்  
வெகுமதிகளை  
செலுத்துவதற்கான  
உத்தேசிக்கப்பட்டுள்ள  
சுங்க விசாரணைகள்  
பெரும்பாலானவை,
- பொருட்களின்  
பெறுமதியை குறைத்து  
காண்பித்தல்.
  - உரிய பொருள்  
வகைப்படுத்தல்  
இலக்கம் (HS CODE)  
தவறாக குறிப்பிடல்.
  - வெளிப்படுத்தப்படாத  
பொருட்களை  
கொண்டுவருதல்.
  - அறிவிக்கப்பட்ட  
பொருட்களை விட  
கூடுதலான  
பொருட்களை  
கொண்டுவருதல்.
  - அறிவிக்கப்பட்ட  
பொருட்களுக்கு  
பதிலாக வேறு  
பொருட்களை  
கொண்டுவரல்.
  - இலங்கையில்  
இறக்குமதிக்கு தடை  
செய்யப்பட்டுள்ள  
பொருட்களை  
கொண்டுவரல் மற்றும்  
ஏற்றுமதிக்கு  
தடைசெய்யப்பட்டுள்ள  
பொருட்களை  
ஏற்றுமதி செய்தல்.
  - வெளிப்படுத்தப்படாத  
பணத்தை நாட்டிற்கு  
கொண்டு வரல்  
மற்றும் கொண்டு  
செல்லல்.

பொருத்தமான முறையில்  
சுங்க கட்டளைகள்  
அதிகாரச்சட்டம் மற்றும்  
நிதியங்களின் நாளாந்த  
நிதியேற்பாடுகள்  
அவ்வப்போது  
திருத்தப்பட்டுள்ளதுடன்,  
எதிரிகாலத்திலும்  
பொருத்தமான முறையில்  
திருத்தங்களை மேற்கொள்ள  
கவனம் செலுத்தப்படும்.

சுங்க  
கட்டளைகள்  
சட்டமானது  
இன்றளவில் சுமார்  
51 வருடம்  
பழமையானதுடன்,  
அந்த  
காலத்திலிருந்து  
ஏற்றுமதி  
இறக்குமதி  
நிலமைகளின்  
அடிப்படையில்  
இந்த  
அதிகாரச்சட்டம்  
தயாரிக்கப்பட்டிருந்  
த போதிலும்,  
இதனை  
தற்போதைய  
ஏற்றுமதி மற்றும்  
இறக்குமதி  
நிலமைகளை  
கருத்திற்கொண்டு  
சட்டம்  
தற்போதைய  
நிலமைகளுக்கு  
இணங்கும்  
வகையில்  
தயாரிக்கப்பட  
வேண்டும்.

போன்ற சுங்கத் தவறுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டது. அவ்வாறான சுங்க குற்றங்களை தடுப்பதற்காக இலங்கை சுங்கத்தினுள் நிரந்தர ஊதியம் பெறும் உத்தியோகத்தர்கள் அனைத்து பிரிவுகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள போது தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான சுங்க குற்றங்களின் மூலம் அரசாங்க வருமானத்திற்கு ஏற்படும் பாதகமான தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக போதியளவான நடவடிக்கைகள் இது வரையிலும் எடுக்கப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டிருக்கவில்லை.

சுங்க குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக போதியளவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக பல்வேறு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை தடுத்தல் கடினமானது என்பது அவதானிக்கப்பட்டது.

சுங்க கட்டளைகள் சட்டமானது இன்றளவில் சுமார் 51 வருடம் பழமையானதுடன், அந்த காலத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி நிலமைகளின் அடிப்படையில் இந்த அதிகாரச்சட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், இதனை தற்போதைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலமைகளை கருத்திற்கொண்டு சட்டம் தற்போதைய நிலமைகளுக்கு இணங்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.

(ஆ) கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலான குறைபாடுகள் அவ்வப்போது சுங்க பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், பின்வரும் கட்டுப்பாட்டு பரப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

**முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுத் துறைகள்**

**அவதானிப்புகள்**

**முகாமைத்துவத்தின் கருத்துரை**

**பரிந்துரைகள்**

(i) கணக்கீடு உரிய முறையில் பேரேட்டுக் கணக்கு முறையையொன்றினை நடாத்திச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிராம மற்றும் அட்டுறு அடிப்படையில்

நாளாந்தம் பெருந்தொகையான பறிமாற்றங்கள் இடம்பெறுகின்றமையாலும் சுங்க குற்றங்களுக்குரிய இறுதித் தீர்மானம் எடுத்து சம்பவத்தினை நிறைவு செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கின்றமை மற்றும்

நிலவும் முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி முறையான கட்டுப்பாட்டு

	கணக்குகள் தயாரிக்கப்படாமை.	வெகுமதிக் கோவைகளை தயாரிப்பதற்கு மற்றும் செலுத்துவதற்கும் பெருமளவு காலம் எடுக்கின்றமையால் அட்டுறு அடிப்படையில் கணக்குகளை தயாரிப்பதனை விட நடைமுறைச் சாத்தியப்பாடொன்று தற்போதைய நடைமுறையினுள் புலப்படுகின்றது.	முறைமையொன்றினை பேணிச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.	
(ii)	வெகுமதி களை கணிப்பிட ல்	வெகுமதி பணத்தினை கணிப்பிடும் போது அரசின் வரி வருமானம் பாதுகாக்கப்படும் வகையிலும் சுங்க வரி மோசடிகளுக்கு கட்டுப்பாடொன்று ஏற்படும் வகையிலும் சுங்க வரி மோசடிகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு உச்ச நடடமொன்று ஏற்படும் வகையிலுமான நடைமுறைச்சாத்தி யமான கணிப்பீட்டு நடைமுறையொன்று பின்பற்றப்பட்டிருக்காமை.	சுங்க கட்டளைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வெளியிடப்பட்டுள்ள திணைக்களத்தின் கட்டளைகளுக்கமைய இந்த கணிப்பிடல் இடம்பெறுகின்றமையால் இது தொடர்பில் மேலும் ஆராய வேண்டும்.	நிலவும் முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி முறையான கட்டுப்பாட்டு முறைமையொன்றினை பேணிச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
(iii)	வெகுமதி க் கொடுப்ப னவுகளை மேற்கொ ள்ளல்	கணக்குப் பிரிவினால் வெகுமதிக் கோவைகள் கிடைத்த சந்தர்ப்பத்தில் அந்த கோவைகள் பதிவு செய்யப்படாமை மற்றும் ஒழுங்குமுறைப்படி கொடுப்பனவு மேற்கொள்ளப்படாமை.	வெகுமதிக் கிடைக்கும் கோவைகள் ஒழுங்குமுறையாக வைக்கப்பட்டுள்ளதுடன், முன்னுரிமை வழங்கப்படும் கோவைகளை தவிர ஏனைய கோவைகள் கிடைக்கும் ஒழுங்குமுறைக்கு கொடுப்பனவு மேற்கொள்ளப்படுகின்றது.	நிலவும் முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி முறையான கட்டுப்பாட்டு முறைமையொன்றினை பேணிச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

### 3.2 செயற்பாட்டு தொழிற்பாடுகள்

#### செயலாற்றல்

சுங்க கட்டளைகள் சட்டத்தின் 153(2)(ஆ) பந்திக்கமைய பல்வேறு சுங்க தவறுகளுக்காக விதிக்கப்படும் தண்டப்பணங்கள் மற்றும் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணங்களில் 50 சதவீதத்திற்கு சமனான தொகை சுங்க உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி நிதியத்திற்கு செலவு வைக்கப்படுவதுடன், சுங்க வரி மோசடிகளை வெளிப்படுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல் போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி உத்தியோகத்தர்களுக்கும் உளவாளிகளுக்கும் வெகுமதிகளை வழங்குவதற்காக நிதியம் தாபிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான பொழிப்பொன்று பின்வருமாறு.

ஆண்டு	செலுத்தப்பட்ட வெகுமதி கோவைகளின் எண்ணிக்கை	செலுத்தப்பட்ட பணம்	ஒரு கோவைக்கு செலுத்தப்பட்ட சராசரி தொகை
		ரூபா	ரூபா
2012	183	952,882,430	5,207,008
2013	286	1,509,280,909	5,277,205
2014	343	1,353,531,889	3,946,157
2015	274	1,252,772,591	4,572,163
2016	279	2,371,231,289	8,499,036
2017	246	2,316,128,767	9,415,157
2018	266	2,462,038,890	9,255,785

#### கணக்காய்வு அவதானிப்புகள்

(அ) 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் ரூபா 9,738,686,387 கூட்டுத்தொகையான பணம் உத்தியோகத்தர்கள் மற்றும் உளவாளிகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததுடன், அவற்றுள் ரூபா 8,716,601,093 தொகை அல்லது 89.50 சதவீதம் உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்பட்டிருந்தது.

(ஆ) 2012 ஆம் ஆண்டின் போது உத்தியோகத்தர்களுக்கும் உளவாளிகளுக்கும் செலுத்திய தொகை ரூபா 787 மில்லியன் ஆக இருந்ததுடன், 2018 ஆம் ஆண்டளவில் அது 1,873 மில்லியன் வரை அதாவது 138 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. அதே போன்று அந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது அந்தந்த

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

கணக்காய்வு அவதானிப்புகளுடன் இணங்குகின்றேன்.

கணக்காய்வு அவதானிப்பு சரியானது அல்ல. உத்தியோகத்தர்கள் சூட்சுமமாக (Vigilant) இருந்தமையால் அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை

#### பரிந்துரைகள்

உத்தியோகத்தர்களுக்காக வெகுமதி பணம் செலுத்தும் போது தற்கால நிலமைக்கு பொருந்தக்கூடிய வகையில் பொருத்தமான நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

உத்தியோகத்தர்களுக்காக வெகுமதி பணம் செலுத்தும் போது தற்கால நிலமைக்கு பொருந்தக்கூடிய வகையில் பொருத்தமான நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

ஆண்டுகளில் புலனாய்வு  
நடவடிக்கைகள் நிறைவு  
செய்யப்பட்ட சுங்கக் குற்றங்கள்  
சிலவற்றுடன் தொடர்புடையவை  
ஆன போதிலும், விசாரணை  
நடவடிக்கைகள் பூர்த்தி  
செய்யப்படாத சம்பவங்களின்  
அளவானது மிகவும் உயர்வான  
எண்ணிக்கையை கொண்டிருந்தமை  
அவதானிக்கப்பட்டது. அதற்கமைய  
சுங்க வரி மோசடிகளில்  
கருத்திற்கொள்ளப்பட வேண்டிய  
கட்டுப்பாடொன்று அல்லது  
குறைவொன்று வெகுமதி  
முன்மொழிவு முறைமையின் கீழ்  
இடம்பெற்றுள்ளதாக  
அவதானிக்கப்படவில்லை.

அதிகரித்தமையினால்  
உத்தியோகத்தர்களுக்கு  
அல்லது  
உளவாளிகளுக்கு  
செலுத்திய பணத்தின்  
அளவு  
அதிகரித்துள்ளது.

(இ) வெகுமதி நிதியத்தின் உப  
நிதியமொன்றான எரிபொருள்  
நிதியத்திற்கு மீளாய்வாண்டின்  
போது ரூபா 63 மில்லியன் செலவு  
வைக்கப்பட்டிருந்தது. அந்த  
நிதியத்தினை தாபிப்பதற்கான  
நோக்கமாக சுங்க  
விசாரணைகளுக்குரிய எரிபொருள்  
செலவினங்களை தீர்த்தல் என  
குறிப்பிடப்பட்டிருந்த போதிலும்,  
விசாரணை நடவடிக்கைகளுக்காக  
மேற்கொள்ளப்படும் எரிபொருள்  
செலவினம் திணைக்களத்தின்  
பொதுச் செலவினத் தலைப்பிற்கு  
செலவினமொன்றாகியிருந்தமையால்  
மீளாய்வாண்டினுள் அந்த  
நிதியத்திலிருந்து ரூபா 82,180  
ஆன செலவினம் மாத்திரம்  
மேற்கொள்ளப்பட்டிருந்தது.  
எவ்வாறெனினும், நியாயமான  
தேவைப்பாடுகளை  
கவனத்திற்கொள்ளாது தொடர்ந்தும்  
இந்த நிதியத்திற்கு பணம்  
சேகரிக்கப்பட்டிருந்தமையால்  
மீளாய்வாண்டின் இறுதியில்  
உள்ளபடியான அதன் மீதி ரூபா  
503 மில்லியனாக இருந்தது.

கணக்காய்வு  
அவதானிப்பு  
சரியானதாகும்.

நிதியத்தினை தாபிக்கும்  
தேவைப்பாடு  
இனங்காணப்பட்டு  
விசாரணை  
நடவடிக்கைகளுக்காக  
மேற்கொள்ளப்படும்  
எரிபொருள்  
செலவினத்தை  
திணைக்களத்திக் பொது  
செலவினத் தலைப்பிற்கு  
செலவினமொன்றாக  
அல்லாதவாறு  
நிதியத்தினூடாக  
எரிபொருள்  
செலவினங்களை  
மேற்கொள்ளல்.

(ஈ) வெகுமதி நிதியத்தின் உப  
நிதியமொன்றான போதைப்பொருள்  
சுற்றிவளைப்புகளுக்காக  
பங்குபற்றும்  
உத்தியோகத்தர்களுக்கு  
கொடுப்பனவுகளை  
மேற்கொள்வதற்காக  
போதைப்பொருள் நிவாரண நிதியம்  
(நாகொடிக் நிதியம்) இற்காக

கணக்காய்வு  
அவதானிப்பு  
சரியானதாகும்.

போதைப்பொருள்  
சுற்றிவளைப்புகளுக்காக  
பங்குபற்றும்  
உத்தியோகத்தர்களுக்கு  
போதைப்பொருள்  
நிவாரண  
நிதியத்தினூடாக  
மேற்கொள்ளப்படும்  
கொடுப்பனவுகளை

மீளாய்வாண்டின் போது ரூபா 22 மில்லியன் நிதியத்திற்கு செலவு வைக்கப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் போது ரூபா 7 மில்லியன் மாத்திரம் செலவிடப்பட்டிருந்தது.

முறையாகவும்  
செயற்திறனாகவும்  
மேற்கொள்ளல்.

(உ) விசாரணை நடவடிக்கைகளுக்காக நேரடியாக பங்குபற்றாத எனினும் உதவி சேவைகளை வழங்கும் பிரிவுகளின் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளுக்கான கொடுப்பனவுகளுக்காக தாபிக்கப்பட்டுள்ள 2.5 சதவீதமான நிதியத்திற்காக மீளாய்வாண்டின் போது ரூபா 31.5 மில்லியன் செலவு வைக்கப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டினுள் அவற்றுள் எந்த பணமும் செலவு வைக்கப்பட்டிருக்கவில்லை.

கணக்காய்வு  
அவதானிப்பு  
சரியானதாகும்.

சுங்க விசாரணைகளுக்கு உதவி வழங்கும் தரப்பினருக்காக உரிய கொடுப்பனவுகள் தாமதமின்றி மேற்கொள்வதன் மூலம் அவர்களின் செயற்திறனை அதிகரித்துக்கொள்ள முடியும்.